



සියලු ම හිමිකම් ඇවිරිණි / All Right Reserved / முழுப் பதிப்புரிமையுடையது		
	ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION	
இலங்கை பொறியியல் சேவையின் அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2018 (I)		
காலம் 03 மணித்தியாலங்கள்	நிர்வாகம் (02-II)	පිංතූ අංකය Index No / கட்டெண்

ஐந்து (05) வினாக்களுக்கு மாத்திரம் விடையளிக்க.

01. i. அரசாங்க உத்தியோகத்தார்கள் தொடர்பில் பரந்துபட்ட அதிகாரங்கள் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கூற்றை விமர்சன ரீதியாக விபரிக்க. (16 புள்ளிகள்)
- ii. அரசாங்க உத்தியோகத்தரொருவரின் சுயவிபரக் கோவையில் குறித்துரைக்கப்பட்ட படிவங்களைக் கொண்டு மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டிய ஆவணங்கள் நான்கை (04) குறிப்பிடுக. (படிவங்களின் இலக்கங்களை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை) (04 புள்ளிகள்)
02. i. ஆளொருவர் அரசாங்க சேவையில் நியமனமொன்றைப் பெற்றுக்கொள்ள தகைமையற்றவராக கருதப்படுவதற்குரிய காரணங்கள் நான்கை (04) குறிப்பிடுக. (08 புள்ளிகள்)
- ii. நியமன வகைகள் நான்கினைக் (04) குறிப்பிட்டு சுருக்கமாக விளக்குக. (12 புள்ளிகள்)
03. i. வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகளை நடாத்துவதன் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை விளக்குக. (08 புள்ளிகள்)
- ii. வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகளை உரிய காலத்தில் பூரணப்படுத்தாத காரணத்தினால் அரசாங்க உத்தியோகத்தரொருவருக்கு ஏற்படும் பாதிப்பை விளக்குக. (12 புள்ளிகள்)
04. “அரசாங்க சேவையிலுள்ள லீவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பது பொதுவான கருத்தாக உள்ள போதிலும், லீவினை அனுமதிப்பதற்கு முன்னர் கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பது தாபன விதிக்கோவையின் வழிகாட்டலாகும்” எனும் விடயத்தை அடிப்படையாகக் கொண்டு 250 சொற்களில் குறிப்பொன்றை எழுதுக. (20 புள்ளிகள்)
05. i. அரசாங்க உத்தியோகத்தரொருவருக்கு பெற்றுக்கொள்ள முடியுமான லீவு வகைகள் ஐந்தை (05) குறிப்பிட்டு அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியுமான சந்தர்ப்பங்களை விளக்குக. (10 புள்ளிகள்)
- ii. அரசாங்க விடுமுறை நாளொன்றில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய கடமையொன்றில் ஈடுபடும் பொறியியல் சேவை உத்தியோகத்தரொருவரை ஊக்குவிக்கும் பொருட்டு தாபன விதிக்கோவையிலுள்ள ஏற்பாடுகளை விளக்குக. (10 புள்ளிகள்)



06. i. கடமையை நிறைவேற்றுவதற்கு நியமித்தல், கடமையை மேற்கொள்வதற்கு நியமித்தல் மற்றும் பதில் கடமைக்கு நியமித்தல் ஆகிய மூன்று (03) எண்ணக்கருக்களையும் விளக்குக.

(10 புள்ளிகள்)

ii. சம்பள ஏற்றம் வழங்குவதை நிராகரிப்பதற்கு முடியுமான முறைகள் நான்கினை (04) குறிப்பிட்டு, அதில் ஒரு முறையை விளக்குக.

(10 புள்ளிகள்)

07. பின்வருவனவற்றுள் ஐந்து (05) தலைப்புக்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

- i. ஆட்சேர்ப்புத் திட்டம்
- ii. அரசாங்க சேவையில் சேவைமூப்பு
- iii. மேலதிக நேரக் கொடுப்பனவு
- iv. தந்தைக்கான விடுமுறை
- v. தகுதிசுர்நிலைக் காலம்
- vi. ஆரம்ப விசாரணை

(புள்ளிகள்

04X5=20)

